



SUPERVISA INSURANCE SPECIALIST

100% REFUND IF VISA REFUSED!



BRUNTHA GAROONANEDHI

647-403-5239



Ahilan Balachandran, CFP, CLU, ChS, EPC
Founder and CEO

WE CAN HELP BUILD YOUR FUTURE

Insurance • Investments • Tax and Estate Planning

905-294-PLAN (7526)

www.lifeplaninvestments.ca

416-894-2009

Download Free MyLIFEPLAN App



AUGUST 2025

தமிழ் மீர்
Tamil Mirror

MIRROR THAT REFLECTS THE TAMIL COMMUNITY

Life Insurance - Living Benefits
RESP - RRSP - TFSA

Are You Getting Million Dollar Advice?



Life100
INSURANCE & INVESTMENTS INC.

416.918.9771
416.321.2500

www.life100.ca

Now we are
Recruiting!

\$1.00 WWW.THETAMILMIRROR.COM



A concrete National Reconciliation plan is need of the hour in Sri Lanka.



The UN Human Rights High Commissioner's 2025 report recognises that the new government has both a historic opportunity and a clear mandate to deliver results.

The continuation of arbitrary arrests under the Prevention of Terrorism Act, custodial deaths, intimidation of civil society and the discovery of mass graves such as at Chemmani the UN report highlights shows the urgency of action.

As Sri Lanka prepares to appear before the United Nations Human Rights Council in Geneva this September under Resolution 51/2, the government will need to show more than promises.

The successive governments made promises after promises but never kept them. When Chandrika Bandaranaike became the President of Sri Lanka Tamils had hope that she will deliver a definite and constructive plan to solve the national ethnic question. Tamils in Jaffna were even selling Chandrika Dolls in the hope there will be changes for the better.

In 2009, former President Mahinda Rajapakse defeated LTTE he had the opportunity to solve the ethnic issue once and for all. He told the International community that LTTE was the obstacle for a lasting peace in Sri Lanka and mobilised the global forces behind him under the pretext of fighting Terrorism.

After victory If he had solved the ethnic issue he would have continued as the President for the foreseeable future. But he once again continued the ethnic politics.

Successive governments didn't even try to implement the Indo- Lanka accord to which Sri Lanka had signed. Even India didn't bother to pressure Sri Lanka to fully implement the accord.

The current AKD government came to power saying that there wont be any ethnic politics under its administration. Believing that Tamils even elected more JVP members in the Tamil homeland in the hope AKD would try to solve the ethnic issue.

Now, its his turn to deliver the promises. He has the majority in the Parliament, and progressive thoughts than former leaders and hope under his administration Sri Lanka will flourish economically. In order to achieve that, he first needs to solve the national ethnic issue and improve the human rights.

**Stay positive
work hard, and
make it happen.**

HOMELIFE CHAMPIONS REALTY INC. BROKERAGE

**NOW
HIRING**

REAL ESTATE AGENTS

**\$500/Trade
OR
90/10 Split**

UTAYAN PONNUTHURAI
Broker of Record
416-505-2120
*Independently Owned & Operated

SIVAGE SIVAGUMARAN
CPA, CGA, GUILD*, SRES, ABR, SRS, RSPS
BROKER

416-553-8902
sivagehomes@sivage.ca
www.sivage.ca

RE/MAX

CROSSROADS Realty Inc., Brokerage
312 - 305 Midland Ave. Toronto, ON M5S 3V4
Call: 416-491-4002

JRB universal INC.

- * Home Mortgage
- * 2nd Mortgage
- * Re-Financing
- * Commercial Mortgage
- * Business Loan
- * Line of Credit

R.R.Rajkumar
416-289-6164

Urgent Care, Walk in &
Family Practice
**Dr Siva Associate
Medical Clinic**

Tel: 905 554-9400
Fax: 905 554-9401

Dr Sivakumar Nagamuttu MD, CCFP

**1 - 1250 Castlemore Ave.,
Markham, L6E 0H7**
www.mydoctor.ca/dr.siva

**LAW OFFICE OF
LUXMI VASAN**

Immigration law, Real Estate Law,
Condo and Construction Lien,
Wills and Estate.

info@luxmivasan.com
www.luxmivasan.com
885 Progress Ave., Suite 208
Scarborough, ON, M1H 3G3

Packialuxmi Vasan
Tel: 416-335-8311

ALL YOUR INSURANCE NEEDS...

- Life Insurance
- ESP
- CRIFID
- ESCP
- Mortgage Insurance
- Disability Insurance
- Living Benefit

Thiru Nagarajah
Insurance Broker
Dir: 416 697 1555

DILANI GUNARAJAH
Barrister & Solicitor, Notary Public

- Real Estate • Business Law • Family Law
- Estate Law • Immigration Law

Offices:
2401 Eglinton Ave E
Suite 210, Scarborough
(Kennedy & Eglinton)
Tel: 416 755 7777
416 288 6701

Email: dilani@rogers.com

Use our smart search to find your perfect property

Buying, Selling or Leasing
Residential, Industrial, Commercial, Investment
Thousands of properties available for search, visit us...

www.reon.ca

Free Real Estate Cinar®

RE/ON
Homes Realty Inc.
Brokerage

23 Kennedy Drive, Suite 10
Markham
905 209 8180

For all your Real Estate Needs...

**Ranjan
Francis Xavier**
Sales Representative

**Homes Life
Galaxy Real Estate Ltd.**
Brokerage

Cell: 416-816-1220
Fax: 416-284-3333 (24hrs Pager)

Are you facing a criminal charge?
Call me direct
Let my experience as a former
crown attorney work for you

Jude Anthony Pillai
JURIS DOCTOR, LL.M., LL.B.
Criminal Defence Lawyer

Tel: 416-332-8547
1200 Markham Rd, Suite 305
Scarborough, ON M1H 2Y9

TO ADVERTISE HERE

PLEASE CALL:
416-697-0126



20TH YEAR ANNIVERSARY

CELEBRATIONS &
AWARDS GALA 2025

15



NOVEMBER 4.30 PM



VEDIC CULTURAL CENTRE
4345, 14 TH AVE, AT
KENNEDY RD, MARKHAM

FOR MORE INFO: 416-697-0126

தமிழ், சிங்கள இளைஞர்களை கொன்றொழித்த கொலைக் களங்கள்

வடக்கு, கிழக்கு ராணுவ மற்றும் போலீசாரின் சித்திரவதைகளும், சித்திரவதை முகாம்களும் தமிழ் இளைஞர்களை கொன்றொழித்த கொலைக் களங்கள். இதே போன்று JVP சிங்கள இளைஞர்களும் 90 களில் தெற்கில் எதிர்கொண்டார்கள். இதன் முக்கிய சூத்திரதாரி ரணில் என்றால் மிகையல்ல. அந்தக் கொடூரங்களின் ஒரு பகுதியை அறிந்து கொள்ளுங்கள்.

பெண் பொலிஸார் பலரும் இந்த சித்திரவதையில் ஈடுபட்டார்கள். அதில் முக்கியமானவர் பதமினி பிரேமலதா [SI]. பல ஆண்களை நீர்வாணப்படுத்திக் கொடுமை செய்தவர். தேரர் ஒருவரும் அதில். அவரை நீர்வாணமாக்கி சித்திரவதை செய்ததே பிரேமலதாதான்

இப்படி சில நாட்கள் வதை, அதன் பின் கொலை. சடலங்கள் எங்கே...??? டயர்கள் போட்டு எரிக்கப்படும் - சந்திகளில் போடப்படும் - மட்டக்குழி குப்பை மேட்டில் வீசப்படும் - அதில் போட்டு எரிக்கப்படும். உடல்கள் சாம்பலாகும் - அல்லது அரைகுறையாக வேகும்..

எல்லாக் கொலைகளும் ஜேவிபியின் தலையில் - இவர்களின் கணக்கில்...தீயில் உருகும் உயிர்கள் - சந்தியில் கிடக்கும் உடல்கள் - குப்பை மேடுகளில் குவியும் உடல்கள் - ஆற்றில் மிதக்கும் உடல்கள். இப்படி எல்லாம் ஜேவிபியின் கணக்கில்...

இவர்களும் செய்யாமலில்லை. செய்தது எல்லாம் இவர்கள் இல்லை. இவர்கள் ஒன்று என்றால்.. அவர்கள் பத்து... பத்தோடு பதினொன்று... பதினொன்றும் ஜேவிபியோடு.. இதுதான் கணக்கு. இது ரணிலின் கணக்கு.

தினமும் கொலை. அலை அலையாய்க் கொலை. இரவெல்லாம் வெறியாட்டம். கொலை வெறியாட்டம். விடிந்தால் வீதிகள் எங்கும் கூட்டம். பிணங்களின் கூட்டம். கொல்லப்படுவோரெல்லாம் ஜேவிபியா...? இல்லை ஜேவிபியின் ஆதரவாளர்களா...? இல்லை...!!!

கொஞ்சம்தான் அவர்கள். மிச்சமெல்லாம் இவர்கள் - அப்பாவிகள். ஏன் அப்பாவிகளை கொல்ல வேண்டும்...??? ஜேவிபியின் தலையில் போடுவதற்காக - ஜேவிபிக்கு எதிராக மக்களை உசுப்புவதற்காக.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம். போராட்டத்தின் உச்சக்கட்டம். அறிக்கை ஒன்றை விடுக்கிறது தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம். ஜேவிபி சார்பு இயக்கம் அது. பாரதூரமான அறிக்கை. அரசு படைகளில் உள்ளவர்கள் அதில் இருந்து விலக வேண்டும். விலகி எம்முடன் இணைய வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் படையினரின் குடும்பங்களை கொல்வோம். இதுதான் அந்த அறிக்கையின் சுருக்கம். ஜேவிபிக்கு ஆபத்தாக அமைகிறது இந்த அறிக்கை - இந்தத் தீர்மானம். இதைச் சரியாக - தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறது அரசு. களத்தில் இறங்குகிறார் ரஞ்சன் விஜயரத்ன. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர். நடக்கிறது அராஜகம் சொன்னதுபோலவே... ஆம்... கொல்லப்படுகிறார்கள் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் உறவினர்கள் - சிப்பாய்களின் உறவினர்கள். இதைச் செய்வது யார்...? சொன்னதுபோலவே ஜேவிபியா...??? இல்லை... ரஞ்சன் விஜயரத்ன.

அவர்களுக்கே - ஜேவிபிக்கே மாறி விழுகிறது அடி. அந்த இயக்கத்தின் அந்தத் தீர்மானத்தால். இக்கொலைகள் அனைத்தும் இப்போது ஜேவிபியின் தலையில். படையினருக்கோ கடும் கோபம். கொல்லப்படும் குடும்பங்களை சேர்ந்த படையினருக்கு. அந்தப் படையினரை அணுகுகிறார் ரஞ்சன். திட்டப்படி.

உங்கள் உறவினர்களை கொன்றவர்களை பழிவாங்க விருப்பமா...??? ரஞ்சனின் கேள்விக்கு ஆம் என்கிறார்கள் அந்தப் படையினர். அவர்களை ஒன்றுசேர்க்கிறார் ரஞ்சன். விசேட பிரிவொன்றை அமைக்கிறார். பயிற்சி வழங்குகிறார். கொடூரமான பயிற்சி. பழிவாங்கும் பயிற்சி. களத்தில் இறக்குகிறார் அவர்களை. ஜேவிபிக்கு எதிராக - அவர்களை கொன்று குவிப்பதற்காக...

பட்டலந்த வதை முகாமிலும் இந்தப் படையினர். இப்படித்தான் ஜேவிபியின் தலையில் வீழ்கின்ற பல கொலைகள். ஒரு வருடமாகத் தொடர்கிறது இந்த வெறியாட்டம். கடத்தப்பட்ட எல்லோரும் கொல்லப்பட்டார்கள்...??? இல்லை. சிலர் விடுதலை. அது பம்படி ...???

கடத்தப்பட்டவர்களை வைத்தே பிஸ்னஸ் ஒன்றை செய்கிறார் டலஸ் பீரின். விடுவிக்கப்பட வேண்டுமா...??? அப்படியென்றால், ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபா. 50 ஆயிரம் என்றால் இப்போதுள்ள 50 ஆயிரமா? இல்லை. அப்போதுள்ள 50 ஆயிரம்.

இன்றைய கணக்கில் அது பல லட்சம் ரூபா. அதை வைத்து ஒரு மாடி வீடே கட்டலாம் அன்று. முடிந்தவர்கள் கொடுக்கிறார்கள். முடியாதவர்கள் கிடக்கிறார்கள் - செத்து மடிகிறார்கள். இந்த அடிப்படையில்...!!! குறிவைக்கப்படுகிறார்கள் பணக்காரர்கள். ஒரே தூக்கு. இந்த பக்கம் 50 ஆயிரம். அந்த பக்கம் ரிலீஸ்.

இதற்கென்றே சில புரோக்கர்கள். அவர்களுக்கும் ஒரு பங்கு. இதுவும் ஜேவிபியின் தலையில்... முன்பு சொன்னதுபோல...!!! எல்லாமே அவர்களின் கணக்கில்... யாரையெல்லாம் ஜேவிபி மிரட்டுகிறதோ அவர்கள் மறுநாள் பலி. மிரட்டுவது அவர்கள். கொல்வது இவர்கள். கொலைப் பலி ஜேவிபியீது.

வீட்டைவிட்டு ஒருவர் வெளியே போகிறாரா. வீடு திரும்புவது நிச்சயமில்லை. அப்படித் திரும்பவில்லையா... மறுநாள் நிச்சயம் கிடைப்பார். உயிரோடல்ல பிணமாக எங்காவது ஒரு பிணக்குவியலில் இருந்து... சில வேளை பல நாட்கள் சென்றும் கிடைப்பார். அப்போதும் பிணமாகத்தான். பெண்களும் தப்பவில்லை.



வெளியே செல்வார்கள். வேலைக்குச் செல்வார்கள். ஆனால், ஆளில்லை. மறுநாள் அவர்களும் அதே குவியலில். பிணக் குவியலில். குடைகள் - ஹேண்ட் பேக்குகளுடன் அவர்களின் உடல்கள் அங்கு. அதுவும் நீர்வாணமாக... அடையாளம் கண்டால் எடுத்துப் போக வேண்டியதுதான். இல்லாவிட்டால் அநாதை பிணம். இந்த அநீதிக்கு எதிராக எவரும் குரல் கொடுக்க முடியாது. குரல் கொடுத்தால் குரல்வளை நசுக்கப்படும் - அறுக்கப்படும். பொலிஸாருக்கும் அதே நிலைதான். நேர்மையாக செயற்பட முடியாது. அவர்கள் இந்த அநியாயத்தோடு கைகோர்க்க வேண்டும். இல்லையேல். பொத்திகிட்டு இருக்க வேண்டும். துள்ளினால் பொது சமூகம். சட்டத்தரணிகள் கூட சட்டப்படி செயற்பட முடியாது. இந்த அநீதியை சட்டத்தின் முன் கொண்டு செல்ல முடியாது.

அப்படிச் செய்தால் அவர்களும் சரி. அப்படிச் செயற்பட்ட - அநீதிக்காக நீதிமன்றில் வாதாடிய ஒரு நேர்மையான சட்டத்தரணி கொடூரமாக கொல்லப்பட்டார்.

ரணிலின் பட்டலந்த சித்திரவதை முகாமில்...!!!

கண்களை தோண்டி... மிகையாய் தூள் இட்டு... தலைகீழாய் தொங்கவிட்டு... கண்ணாடித் துண்டுகளை உண்ணக் கொடுத்து... கண்களுக்கு - காதுகளுக்கு ஆணி அடித்து... பெண்களை கற்பழித்து... கற்பம் தரிக்கும்வரை கற்பழித்து... கற்பம் தரித்தபின் சுட்டுக் கொன்று ... டயர் போட்டு எரித்து...

விஸ்கி குடித்துக்கொண்டு இதையெல்லாம் பார்த்து ரசித்த ரணில் இவ்வாறு 15 ஆயிரம் பேர் கொலை. கொலை அலை. அலை அலையாய் கொலை. அந்த இடத்தில் - அந்த முகாமில் - அந்த சித்திரவதை முகாமில் இப்போதும் இரவில் கேட்கும் மரண ஓலம்... ஆம்... அது ஆவிகளின் ஓலம். த்ரீலிங் நிறைந்த விரிவான தொடர் சில நாட்களில்... ஊடகவியலாளர் முபாறக்.

More homeowners tightening budgets ahead of mortgage renewals

(NC) Affordable housing isn't just a problem for those trying to get into the housing market. Its a challenge for homeowners too.

A new survey from TD Bank Group revealed some of the challenges homeowners will face when renewing a mortgage this year. Nearly half of those renewing in the next year expect higher monthly payments, with 73 per cent of them saying they'll need to cut back on spending to keep up.

"From what I've seen, most of those preparing to renew their mortgage this year are leaning towards a fixed instead of a variable rate mortgage, but it's important to remember that there isn't a one-size-fits-all approach to choosing what can work for you," said Patrick Smith, vice president, product management, Real Estate Secured Lending at TD.

"There's support available for Canadians who want quick and valuable mortgage advice. A mortgage specialist can provide context to help you understand your options, and advice to help you create your strategy.

Here are some things to consider when you're facing possible higher mortgage payments on renewal:

- Know your numbers. Get clear on your current budget and spending. Take an honest inventory of your expenses and triage between the must-haves and nice-to-haves. Look at where you can cut back and direct that money to your mortgage.
- Seek advice early. Speak to a mortgage specialist sooner rather than later. They can help you understand all your options to feel more confident heading into the mortgage renewal process. For example, knowing the difference between a fixed vs. variable interest rate can help you decide if you prefer your current rate type, or if you'd rather switch.
- Focus on your principal. Bringing down your mortgage principal can help lower your future payments from what they would otherwise be. This is especially helpful in a higher interest rate environment. If you have room in your budget, you might be able to start a more accelerated payment schedule, which could help pay off your mortgage faster.

Rates go up and down, and life circumstances can change—you can't always know what the future will hold. But by getting advice and having a strategy in place to manage rate increases, you can be better prepared to meet it.

How to prep your lawn in fall so it thrives in the spring

(NC) When it comes to lawn care, most people focus all their efforts during the spring and summer. However, if you want to keep your lawn looking healthy and beautiful, caring for your lawn as winter approaches is equally important. Try these fall lawn tips to keep your lawn in tip-top shape when spring rolls around.

Feed your lawn Fall is the best time to give your lawn a good feeding. As the weather begins to cool, your

lawn will slow its top growth while the roots will continue to actively grow. A fall fertilizer application should be applied at the right time, when the plants are still absorbing nutrients. If the ground is frozen or the grass has stopped growing, it is too late.

"A fall feeding delivers vital nutrients to encourage deep root growth and will help your lawn to store essential nutrients over the long cold Canadian winter," says Mark Beaty, live goods merchant at The Home Depot Canada. "The storing process will continue as long as the plant is green. At the first sign of spring, your lawn will quickly tap into the stored nutrients, increasing the chance of you having a healthy green lawn."

Plant some seed

Early fall is a good time to seed a lawn that needs some repair. Over-seeding an established lawn fills in bare spots and thickens your grass. Over-seeding immediately following aeration is highly recommended because the holes left behind by the aerator provide entry points for new grass to germinate and fill in trouble spots.

The best time to seed your lawn is in the early fall when the evening temperatures are lower and the morning dew is heavier. New grass that can establish itself in the fall will be more vigorous in the spring.

Keep cutting and watering

As the fall season progresses, your lawn's growth may begin to slow, but you should keep cutting it until your lawn stops growing.

"As the season comes to a close, for your final mowing, drop the mower blade down to a lower level than your regular season height," says Beaty. "Trimming nice and short stops the grass from becoming matted, which encourages mould."

If your lawn isn't getting enough rainfall, provide at least a half inch of water each week to prevent it from drying out. Your lawn is still living and needs watering to build up its root system going into winter.

Let it breathe

Determine whether your lawn requires aeration. Using an aerator, cut a test plug and measure the thatch level (the partially decomposed material that can build up between the bottom of your grass and soil surface). If it's greater than a half inch (about 1.25 cm), aerate your lawn to loosen soil compaction; this will allow for more water, light and air to reach the soil. A good aeration in the fall can help set the stage for strong spring growth.

If your lawn has a thick layer of thatch, loosen it with a power de-thatcher, which you can rent from your local hardware store, like The Home Depot Canada, and remove the debris promptly with a rake. Anything greater than a half inch of thatch can dry up roots and create fungal problems, which will only worsen over the winter.

Keep it clean

Clear your lawn of any garden tools, children's toys and tree leaves that can smother your lawn in the fall and block the nutrients it needs to stay healthy. Tree leaves offer your grass no protection from the impending snow and can rob your lawn of much-needed fall sunlight.



SIVAGE SIVAGUMARAN
CPA, CGA, GUILD™, SRES, ABR, SRS, RSPS
BROKER
416-553-8902
sivagehomes@sivage.ca
www.sivage.ca

RE/MAX
CROSSROADS Realty Inc., Brokerage
312 - 305 Milner Ave. Toronto, ON M3B 3V4
ON: 416-491-4002

Abi Singam
LAW PROFESSIONAL CORPORATION

TEL: 416 724 4ABI (4224) FAX: 416 724 4225

ABIMANYU S. SINGAM,
Barrister, Solicitor & Notary Public

PROFESSIONAL, COMPETENT, ACCESSIBLE

REAL ESTATE LAW
FAMILY LAW
IMMIGRATION LAW
WILLS, POWER OF ATTORNEYS, AFFIDAVITS

4100 SHEPPARD AVENUE EAST, SUITE 201,
TORONTO, ONTARIO M1B 3W3



grow your business with us

YOUR AD HERE

Tamil Mirror

Please Call Us
416-697-0126

HOMELIFE TODAY REALTY LTD., BROKERAGE

For all your Real Estate needs...
Buyers and Sellers
I will pay your Lawyer Fees and Moving Charges!!

VALLIKANNAN MARUTHAPPAN Sales Representative
Direct: 416-880-6051 Bus: 416-298-3200
www.mvkhomes.ca

KBAM's 20th Milestone Anniversary, August 23, 2025.

Kalaa Brahma Academy Of Music celebrated its 20 th Milestone Anniversary, on August 23, 2025, at City Playhouse Theatre, Richmond Hill. I wish Suhaliya the very best and hope we can continue to travel together helping Tamil children preserve their culture and identity . **Charles Devasagayam, M.A.**



நல்லூர் தந்த சுவாமி ஞானப்பிரகாசர்

Dr. புட்பா கிறிட்டி, 647 703 5538

சுவாமி ஞானப்பிரகாசர் பிறப்பும் சிறப்பும் வளர்ப்பும்

மானிப்பாய் நெல் வயல்களும், மருத மரங்களும், அம்மரங்களின் நிழல்களில் படுத்துறங்கும், ஓய்வெடுக்கும் பசுக்கூட்டங்களும் அவ்வுரை அழகுபடுத்தும்., வாழை, மா, பலாக் கனிகளும் ஒன்றாகக் காய்த்துச் சுவைசூட்டும் முக்கனித் தன்மை மிக்க ஊர் மானிப்பாய் ஆகும்.

சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பு

சுவாமி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பெராசசேகரனின் வழித்தோன்றலான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்க முத்து இணையரின் மகனாக 30.08.1875 அன்று பிறந்தார். இவரது இயற் பெயர் வைத்திலிங்கம் என்பதாம்.

சங்கின் வயிற்று முத்துப் போன்று மானிப்பாயே பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் பிறந்த இடமாகும். மானிப்பாயின் நாகரிக வளர்ச்சிக்கு ஞானப்பிரகாசரின் கோத்திரத்தாரே காரணமாவார். இவரது புகழ் ஈழ நாட்டிலும், தென்தமிழகத்திலும், மேலை நாடுகளிலும் பரவ, அவர் பிறந்த மானிப்பாயின் புகழ் முதற்காரணம் என்பதை உலக வரலாற்றாசிரியர்கள் மறந்திருக்க மாட்டார்கள்..

தங்கத்தாய் தங்கமுத்து

கார்டினர் சிறும்பலம், மானிப்பாயின் மூத்த கல்விமான்களில் ஒருவர். கார்டினர் சிறும்பலத்தின் மூத்த மகன் தங்கமுத்து, பொன்னி மேனியும், அழகும், களங்கமற்ற முகமும் கொண்ட பேரழகும் கொண்ட பெருமைக்குரியவர். இவருக்கு பருவ வயது வந்த போது, அவர் தந்தை, சாமிநாதபிள்ளைக்கு அவரைத் திருமணம் செய்து வைத்தார்.

சாமிநாத பிள்ளை

சாமிநாதபிள்ளை நாட்டில் பெருமதிப்பும் வீட்டில் தவச தானியக் கூடைகளும் உடையவர். அவர் கம புலமும், பொருட்செலவும் புகழ்ச்சிக்குரியவை. அந்நாட்களில் மானிப்பாயிலிருந்த சில கல்வீடுகளில் சாமிநாத பிள்ளையுடையதும் ஒன்று. மானிப்பாயில் மிகவும் பெருமைக்குரியவர் என்பதும், அவருக்குத் தங்கமுத்துவைத் திருமணம் செய்து வைத்ததில், தேடக்கிடையாத செழுந்திறைத் தன்மகளுக்குச் சேர்த்து வைத்து விட வேண்டுமென்று, காடினர் எண்ணியதற்கும் காரணம் இல்லாமலில்லை. இவர்களின் புதுக் குடும்பத்தில் 1875ம் ஆண்டு ஆவணிமாதம் 30ம் திகதி ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தார். அவருக்குத் தந்தை சோதிடம் பார்த்து வைத்திலிங்கம் என்று பெயரிட்டு அழைத்தார். அயலவரும் அவரைச் செல்லமாக கனகரத்தினம் என்று அழைக்கலாயினர்.

சோகச் சூழல்

குலக்கொழுந்தாகப் பிறந்து கல்விக் களஞ்சியங்களான செல்வர்கள் மத்தியில் வளர்ந்தார் சுவாமி ஞானப்பிரகாசர். இளஞ்சூரியனாக வளர்ந்து வந்த வேளையில் அவர் வாழ்வில் கருமுகிற் கூட்டங்கள் சூழ்ந்தன. மானிப்பாய் மண்ணிலே அன்றைய நாட்களில் நிகழ்ந்த அனர்த்தம் காரணமாக பலர் வாந்தி பேதி நோய்க்கு ஆளாகினர். பால் கொடுத்துக் கொண்டிருந்த தாய் மயங்கி விழ பால் கிட்டாத பாலகன் கதறி அழ, அதுவே இறந்த தாய்க்கு அனுதாபக் குரலாக மாறியது. இப்படி நடந்த அனர்த்தத்தில் சாமிநாதபிள்ளையும் மாட்டிக் கொண்டார். கட்டிலில் கண்மூடிக்கிடந்தவர் நிலை கண்டு மனைவி தங்கமுத்துக் கதறியபோது பெற்ற மகனின் பாசத்தில் அவர் வாய் கனகரத்தினம் என்று அழைத்த படியே தன் மகனின் எதிர்காலம் பணியின் பயணத்தை வியந்த படி நீண்ட பெருமூச்சுடன் அவரது வாழ்வின் திரை மூடப்பட்டது.

விதவைத் தாய் தங்கமுத்து

தங்கமுத்து விதவைவாகிப் போனார். பதினெட்டு வயது நிரம்பிய அந்த விதவைத் தாய், தன் மகனைக் கண்ணின் மணியாக காத்து வளர்த்து வந்தார். திடீரென ஓர்நாள், குழந்தை கனகரத்தினத்திற்கு கட்டும் நோய் ஏற்பட்டது. நாற்பது நாட்கள் கட்டும் ஜாய் . தாய் தன் புதல்வனைக் காப்பாற்றும் படி இறைவனை வேண்டிக் கேட்டுக் கொண்டார். அவர் புரட்டஸ்தாந்து பாடசாலைகளில் கல்வி கற்றதனால், அவருக்கு வேதாகமம் கொஞ்சம் தெரிந்திருந்தது. அவர் அடிக்கடி வேதாகமம் படிப்பதானால், யோபுவின் சரிதையை வாசித்து, அதன் படி, தன் குழந்தையைக் காப்பாற்றும் படி இறைவனை வேண்டிக்கொண்டார். அந்தக் குழந்தை உயிர் தப்பினால் அதனை இறைப் பணிக்காக ஒப்புக் கொடுப்பதாகவும் பிரதிக்கினை செய்து கொண்டார். குழந்தை பூரண சுகம் பெற்று மீண்டும் ஓடியாடி விளையாடத் தொடங்கினார்.

மதமாற்றம்

சந்தியாப்பிள்ளை உடையார், தன் மகன் தம்பிமுத்துவுக்கு, தான் பார்த்து வைத்திருந்த விதவைப் பெண்ணைப் பற்றிப் பேச்சுக் கொடுத்தார். அவரது அழகு, முகப்பொலிவு, இனிமை ததும்பும் அனுதாப வார்த்தைகள், பெரியோரைக் களம்பண்ணும் பண்பு என்று அவர் சொல்லச் சொல்ல, கார்டினர், திகைத்துப் போனார். மானிப்பாய்க்கும், அச்சவேலிக்கும் இடையிலிருக்கும் தொடர்புக்குக் குந்தகம் வரக்கூடாது என்று அனைவரும் விரும்பினர். அதே வேளை குழந்தை வைத்திலிங்கத்தைத் தந்தையார் தரப்பினரிடம் தருவதாக அனைவரும் உடன்படிக்கை செய்து கொண்டனர். இது தாய் தங்கமுத்துவுக்குக் கொஞ்சம் வருத்தத்தைத் தந்தது. எந்தத் தாயும் பெற்ற மகனைப் பிரிந்து வாழச் சம்மதிக்க மாட்டார். தாயார் தங்கமுத்துவுக்கும் அதே கவலை வந்தது. குழந்தையைப் பிரிய மனமில்லாது, தவித்தார். அதே வேளை தான் வேத சத்தியங்களாகக் கற்று, திருமுழுக்கும் பெற்று சத்திய வேத திருச்சபையில் சேர ஆயத்தமான போது, தனக்கு திருமுழுக்கு தரவிருந்த ஹசாள்ஸ் லிற்றன்ஹ என்னும் சுவாமியாரிடம் தன் மூன்று வயதுக் குழந்தையைப் பிரிய முடியாத சோகத்தை தெரிவித்தார். தன் குமாரனுக்கும் திருமுழுக்குத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தாயாரும், மகனாரும் ஒரே நேரத்தில் திருமுழுக்குப் பெறும் பாக்கியம் பெற்றனர். தாய் தங்கமுத்து, அன்னமுத்து என்னும் பெயரைப் பெற்றார். குழந்தை வைத்திலிங்கம், தனது பாட்டனாரின் பெயரான ஞானப்பிரகாசர், என்னும் பெயரைப் பெற்றார்.



Dr. Pushpa Christy



குருப் பட்டம்

வண. ஞானப்பிரகாசம் அடிக்களுகு39 1901ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 1ஆம் திகதி குருப்பட்டம் பெற்றார். அச்சவேலி ஆலயத்தில் முதற் பூசை ஒப்புக்கொடுக்க வந்த போது, பீட வேலைகள் முற்றுப் பெற்றிருந்தது. கதவு, யன்னல்களுக்கான மரம் தடிகளை ஆண்டைக் முல்லைத்தீவுக் காட்டிலிருந்து எடுத்து வந்து வழங்கினார். ஏனைய செலவுக்கான பணத்தைப் பங்கு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தினர்.

சங்கிறித்தான் சூசைப்பிள்ளையும் கிராம அதிகாரியுமான கஸ்பார் பிள்ளையும், இத்திருத்த வேலைகளில் முக்கிய இடம் பெற்றனர். இன்று இவ்வாலயம் அச்சவேலியில் ஒரு கத்தோலிக்க மதச்சின்னமாக விளங்குகிறது. . வேதநாயகம் ஆகிய குருக்கள் குருத்துவத்தின் முதற்பலியை இவ்வாலயத்திலேயே ஒப்புக் கொடுத்தார். அவ்வேளையில் தம்பிமுத்துப்பிள்ளை அவர்களே பாமாலை சூட்டி தம் மகனை வரவேற்றார். வயது முதிர்ந்த போதிலும் கோயில் திருவிழாக் காலங்களில் அவரே ஆலய அலங்காரங்களுக்கும் பாட்டுக்களுக்கும் பொறுப்பாகவிருந்து செயற்படுவார்.

ஆரம்பக் கல்வி அச்சவேலி சஞ்சூசையப்பர்திணைப் பள்ளிக்கூடம். தம்பிமுத்துப்பிள்ளையின் பெருமுயற்சியினாலும், அவர் கொடுத்த இரண்டு துண்களினாலும் உருவானது இப்பள்ளிக்கூடம். தம்பிமுத்துப் பிள்ளை அவர்கள், நான்கு வயது நிரம்பிய பாலகன் ஒருவனுடன் பள்ளியினுள் நுழைந்தார்.

சட்டம்பியாருக்கு வணக்கம் சொல்லு மகனேருவரமுவ் என்றதும். ஞானப்பிரகாசரின் இரண்டு கைகளையும் குவித்து பிடிக்க, தன் தளர் போன்ற பிஞ்சுக் கரங்களைக் குவித்து, மழலை மொழியில் வணக்கம்கூறாமுவ் சொல்லித் தலை குனிந்தார் ஞானப்பிரகாசர். அது பேச்சின் இளமை. நன்கு பேசிப்பழகுமுன் குழந்தையின் ஆரம்பநிலைப் பேச்சு. இளங்கனி, இளங்கன்று என்பதுபோல, அது இளமொழி. என்ன அழகான சொல். அந்த மழலை தான் ஞானப்பிரகாசர் பேச்சில் தொனித்தது

ஆங்கிலக் கல்வி

அந்நாட்களில் ஊரில் புரட்டத்தாந்து தமிழ்ப் பள்ளிக்கூட ஆசிரியராகவிருந்த சின்னத்தம்பி ஆசிரியருக்குத் தான் கொஞ்சம் ஆங்கிலம் பேச, வாசிக்கத் தெரிந்திருந்தது. ஓரளவு ஆங்கில அறிவு பெற்ற சின்னத்தம்பியாரிடம் ஞானப்பிரகாசர், இடைநேரத்தில் ஆங்கில அறிவைப் பெற்றுக் கொண்டார். ஞானப்பிரகாசருக்கு எட்டு வயதாயிருக்கும் போது, அவரைக் கொஞ்சி, மகிழ்ந்து அரவணைத்து அன்பு காட்டும் தம்பிமுத்துப் பிள்ளை, அவரது சொந்தத் தந்தை இல்லை என்பதும் , அவரது தந்தை ஏழு ஆண்டுகட்கு முன்னரே காலமாகி விட்டார். இன்று அவரை கொஞ்சி மகிழ்வது அவரது வளர்ப்புத் தந்தையான, அவரது சிறிய தந்தை என்பதையும் அறிந்து மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். சிறிய தந்தை மகனின் அழகு கோலம் கண்டு, நிலைமையை உணர்ந்து கொண்டார். மகனை ஆரத் தழுவி, அணைத்து, ஞாபகமூவ்வன் ராசா, நீ என் சொந்த மகன், நான் தான் உன் அப்பா. நீ தான் என் உயிர்ஞாபகமூவ் என்று கூறி ஆரத் தழுவி அவரது கவலையைப் போக்கினார்.

பணியும் துணிவும்

சுவாமி ஞானப்பிரகாசர், பெரியோரை மிகவும் மதித்தார். தன் பெற்றோர்க்கு பணிந்து நடந்தார். தன் நண்பர்களை நேசித்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இரக்கம் காட்டினார். ஒரு மனிதனுக்கு துணிவு எத்துணை அவசியமோ அந்த அளவுக்கு பணியும் அவசியம். இதனை வள்ளுவர், எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்துஞாபகமூவ் (குறள். 125) என்று கூறுகிறார். ஞானப்பிரகாசரும் ஆங்கிலம், வடமொழி, பிரான்சியம் என்பன கற்றுச் சிறந்த பத்திரிகையாசிரியராக வருவார் என நம்பினார்.

நடமாடும் புத்தகசாலை



குருமார் குறைவாயிருந்த அந்நாட்களில், கோயில் அனுசாரங்களும் குறைவாயிருந்ததால், ஞாயிறு பூசைத் தியானத்துக்கு மட்டுமே மக்கள் கோவிலுக்கு வந்து போவார்கள். ஞானப்பிரகாசர் தாம் வாசிக்கும் நூல், பிறருக்கும் உதவட்டும் என எண்ணி இருவரும் யாழ்ப்பாணம் சென்று, மெருகுதிரி வாங்கி வந்து செபமாலை, பிரார்த்தனை, நல்வாசினை என்று தொடங்கிய போது, மக்களும் இப் பக்தியில் கலந்து கொண்டனர்.

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் கிறிஸ்தவ நாடகங்களில் நாட்டம் கொண்டார். சம்பத்திரிசியர் கல்லூரியில் கல்வி பயின்ற போது எஸ்தாக்கியர் நாடகத்தில் நடபுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். குருவானதும், கிறிஸ்தவ நாடகங்களை ஊக்குவித்தார். கோயில் திருநாட்களில், திருமறைக்காகச் செந்நீர் சிந்தி உயிர் நீத்த புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை அரங்கேற்றியிருக்கின்றார். பிற்காலத்தில் ஞானப்பிரகாசரைப் பிரகாசிக்கச் செய்யும் அத்திவாரத்தை அவர் சிறிய தந்தை அமைத்துக் கொடுத்திருந்தார். குரு மாணவனாக அவரது சக்திகள் முகை கட்ட ஆரம்பித்தன.

continue p 17

Bharathanatiya Arangetram of Aishyana Robinson, (Age 14), Milton.

Shilompoli Shethra presented the Bharathanatiya Arangetram of Kumari. Aishyana John Robinson, Disciple of Sathankai Narthaki Tmy. Jenani Kumar and Laya Bhava Narthaki Tmy. Thameera Kumar, on July 5, 2025 at First Ontario Milton Centre for the Arts, Milton.



NAVA WILSON LLP

BARRISTERS AND SOLICITORS



WE OFFER SERVICES IN:



Real Estate



Corporate Law



Litigation

📍 10 Milner Business Court, Suite 210 Toronto, ON M1B 3C6

☎ 416.321.1100

📠 416.321.1107

✉ info@navawilson.law

🌐 www.navawilson.law



Connecting GTA

Collaborate. Inspire. Lead.

Connecting GTA is an above average business group. The members are extremely supportive and welcoming. Their events are fun and educational. In my 20 years of business I have experienced many business groups. This one is different. I highly recommend it. *-Angela Baltkois*

About CGTA

The Connecting GTA Networking Club was founded by Suresh Kumar, President & CEO of Kashden Consulting Group.

Suresh is passionate about delivering value in every connection that he makes. As a Specialist Business Strategist & Coach, he revels in efficiently maximizing potential and fostering professional relationships within organizations. And as the Founder and CEO of Connecting GTA, he is dedicated to help propel your business forward.

Connecting GTA began as a meeting place for businesses of diverse backgrounds to connect, collaborate and promote individual businesses in the GTA.



Network With Professionals

Networking always helps you develop the skills and strategies to embrace the reality of leadership.



Gain Business Leads

Networking is all about building lifelong relationships and creating credibility in the brand of you!



Get in Touch with Us

T : 416 917 7617

E : suresh@connectinggta.com

A : 676 Monarch Avenue #10 Ajax, Ontario L1S 4S2



Increase Client Base

If you are looking to learn more, meet people and build your business, you are at the right place!

www.connectinggta.com



LIVE LIFE FULLY COVERED



COVERAGE FOR YOUR MOST PRECIOUS ASSET.

YOU & YOUR FAMILY

- ▶ Life Insurance products
- ▶ Critical Illness Insurance
- ▶ Disability Insurance
- ▶ Dental & Drug Insurance
- ▶ Travel Insurance
- ▶ Non-Medical Insurance
- ▶ Mortgage Insurance
- ▶ RRSP's Investments
- ▶ RESP-Education Saving Plan
- ▶ Final Expense Products (Through Funeral Homes)



Mega Financial Group

Office: 416-293 5559

Fax: 416-293 9409

PH28-4168 Finch Ave. E.,
Scarborough, ON, M1S 5H6

www.megafinancial.ca



RAJ NADARAJAH
President & CEO

Dir: 416-666-1120
raj@megafinancial.ca



FOR ALL YOUR REAL ESTATE & MORTGAGE NEEDS

RESIDENTIAL & COMMERCIAL INVESTMENT

Nobody in the world sells more real estate than RE/MAX

FOR SELLERS

- ✓ Free Home Market Evaluation
- ✓ Professional Home Staging
- ✓ Professional Photos & Virtual Tour
- ✓ Best Value for Your Property
- ✓ Weekly Open House Until Sold
- ✓ Social Media Marketing
- ✓ Newspaper & Flyer Advertisement
- ✓ Competitive Commission Structure

FOR BUYERS

- ✓ Top Negotiator
- ✓ Desired Property For Less Price
- ✓ Professional Advice
- ✓ Assist with Mortgage, Inspection & Lawyers



Arundavidbala@gmail.com

416.270.1111 416.270.7000

3-1286 KENNEDY ROAD, TORONTO, ON M3P 2L5



For All Your Real Estate & Mortgage Needs



www.mortgagealliance.com/arundavidbala
288-4030 (Sheppard Ave E., Toronto ON M2S 3K3)

Arun David Bala

M.Sc, B.Sc (Hons) Sales Representative & Mortgage Agent

416 834 2854

Sruthika and Varshika Kunapalan's Violin and Vocal Arangetram, August 16, 2025

Sruthika and Varshika Kunapalan, completed their Violin and Vocal Arangetram on August 16, 2025 at Sri Sathya Sai Baba Centre of Scarborough, Toronto. It was presented by Sruti Laya Fine Arts Academy and Lalitha Kalaikoodam Academy Of Fine Arts.



Your guide to a smarter back-to-school season



(NC) With students starting to fill their backpacks and their schedules, the back-to-school season is set to begin—it's an exciting and sometimes overwhelming time. Whether you're prepping school lunches, managing health needs or heading off to college yourself, these practical tips will help students and families ease into the season.

Allergy awareness in the classroom

Sending kids to school means more than packing lunches and checking supplies. For families managing severe allergies, it's also about ensuring safety. Review your child's emergency action plan and help them build confidence in using an epinephrine auto-injector, such as an EpiPen, or asking for help using it. Make sure caregivers know how to administer it, and where in the school it's stored. Some schools let students carry their own, so check with school administration.

Money smarts for student life

Whether you're moving away for college or balancing part-time work with studies, budgeting is key to staying afloat. Start by knowing what you owe and track where your money goes—apps like the one from the Financial Consumer Agency of Canada can help. Prioritize your needs over your wants, and focus on repaying loans early if possible, which helps lower the amount you pay in interest. Build good credit to your finances down the road.

Healthy snacks for busy school days

Packing balanced snacks can be a challenge during the back-to-school rush. Fresh, in-season produce makes it easier to keep everyone energized. Try apple slices with cheese or nut butter, colourful veggie sticks with dip or grapes paired with whole grain crackers. For a quick treat, layer pear slices with yogurt and granola, or bake muffins with pumpkin or squash. These simple, portable options are perfect for school, work or on-the-go breaks.

How to start the money talk with your kids



(NC) Raising money-savvy kids is an important life skill, but not every parent feels up to the task. According to a recent survey, one third of parents aren't confident they're setting a healthy financial example for their children.

"A lot of parents don't know where to start," acknowledges Shannette Fraser, an associate VP at TD Wealth. "But talking openly about money with their kids can provide a foundation for healthy financial habits, responsibility and long-term success." The reality is you don't have to be a financial expert to instill good money habits in your kids—you just need to start the conversation. It can start as soon as they begin school. The trick is to make it fun by weaving lessons into everyday life. Here are two approaches you can try with kids ages 3-9:

- Teach kids how money works in a tangible way by giving them three piggy banks: one for saving, one for spending and one for charity. Let them choose which piggy bank gets their gift money from holidays and birthdays, which can help them learn to make decisions.
- Use gift cards to teach kids how to make thoughtful spending choices. When you're in the store and they want to buy something, they'll have to see if they have enough money for it. This can help teach the concept of budgeting and help them start to understand that different items cost different amounts. Encourage kids to find age-appropriate ways to make money, like starting a lemonade stand or doing extra chores beyond their regular responsibilities.

As your child enters middle school, keeping the lines of communication open is critical—but make sure to skip the lectures and avoid finger-wagging.

"By the time these kids are 12 or 13, they think parents don't know anything anymore," says Gary Rabbior, president of the Canadian Foundation for Economic Education. "The key thing is to keep it natural. Don't sit them down at the dining room table and say, 'Now we're going to learn about money.'"

Involving kids in real-life family decisions can give them a deeper understanding of the world around them and foster a sense of responsibility for household finances. For instance, you could invite your kids to help plan for a big family expense, like an upcoming vacation. The key to teaching financial literacy to middle schoolers is to keep money discussions relevant to your kids' interests. "Kids this age are generally focused on their world and things that are impacting them," says Rabbior. "They want to learn about money in relation to those things."

Managing money: Essential tips for post-secondary students



(NC) Juggling school, work and everyday life can be hard, especially when money's tight.

Whether you're managing student loans, trying to stretch a part-time pay cheque or just learning how to manage money for the first time, it's easy to feel overwhelmed.

Here are some simple steps you can take to help you budget better, manage your debt and start building a solid financial foundation:

Know what you owe. Start by building an understanding of your student debt—how much you've borrowed, who you owe and what the interest rates are. The National Student Loan Service Centre is your go-to hub for tracking federal loans and exploring payment options.

Budgeting is your new bestie. Budgeting isn't about cutting off all your fun, it's about knowing where your money goes. Start by listing all your sources of income: part-time jobs, scholarships, family support and grants. Track monthly expenses like rent, groceries, transportation, tuition, books, entertainment and debt repayments. Take advantage of online budgeting tools, like the one offered by the Financial Consumer Agency of Canada, to make things simpler to manage.

Prioritize needs over wants. When your budget feels tight, focus on the essentials first. Look for student discounts and campus resources to help stretch your dollar further, and look critically at your expenses—be honest with yourself about what you can cut until things improve.

Start repaying early (if you can). Making even small loan payments while you're still in school or during the grace period can help lower your overall interest costs. Setting up automatic payments helps keep things on track and can make it easier to manage your obligations.

Build good credit habits. Pay your bills on time. Avoid unnecessary debt. Keep your credit use in check. Good credit now can open doors later, from renting apartments to financing future projects. By taking small, thoughtful steps, you can gain more control over your finances and set yourself up for long-term stability and confidence. Learn more at canada.ca/money.

Karampon Little Folwer School 'Family Night 2025

The Little Flower, Karampon had another great family night on the 26th of July 2025 at J&J Swagat Convention Centre at 415 Hood, Markham. It was a fun filled event and former students, their families and friends gathered together to celebrate a union in their adopted country. They were able to raise some funds for the school and planning to send it to the principal to use it for the school. I wish the organizers the very best. **Charles Devasagayam**



Bharathanatiya Arangetram of Swesha Saharna Manoharan, July 26, 2025.

Samskrithi School Of Arts presented Bharathanatiya Arangetram of Swesha Saharna Manoharan, Disciple of Tmy. Sutharsini Thillepan, on July 26, 2025 at the Chinese Cultural Centre, Toronto.



Congratulations!
**Swesha
Saharna Manoharan**



Miruthanga Arangetram,' of Mast Sandosh Sivaruban, August 9, 2025, Fairview Theatre, Toronto.

Congratulations to Mast Sandosh Sivaruban, Disciple of 'Miruthanga Kalavithakar,' Thiru Kugenthiran Kanaganthiram, M.A., M.F.A.' on successfully completing your 'Miruthanga Arangetram,' – A Thematic Presentation on Thamil God Murugan, on August 9, 2025, at Fairview Theatre, Toronto.



P 6continue

பதவிக்கு முன் பணி

குரு நிரைக்குரிய மேலான பணிகளைப் பெற்று, யாழ்ப்பாணத்தில் பெரிய விசாரணைப் பங்காக இருந்த ஆசனக்கோயிலுக்குத் துணையாளராக இருந்து பணி புரிந்தார். அந்நாளில், மாங்கோ (*Mangot*) அடிகளார், அங்கு பங்குத் தந்தையாக இருந்தார். ஞானப்பிரகாசரின் நல்லுபதேசங்களைக் கத்தோலிக்கர் ஆவலோடு கவனிக்கலாயினர்.

திருமறையின் சிம்மக்குரலானார்

திருமறையில் சீரிய கருவூலங்களைத் தம் சிறந்த திருவுரைகள் மூலம் இலங்கையின் பல பாகங்களிலும், தென் இந்தியாவிலும் ஆற்றியுள்ளார். படித்தவர், பாமரர் அனைவரையும் தன் திருவுரைகளால் கவர்ந்தவர். மறையுரை ஆற்றுவோர், தம் தாய் மொழிப்புலமை கொண்டிருக்க வேண்டும் என இளம் குருக்களுக்கு அறிவுரை கூறுவார். நல்ல பிரசங்கம் சொல்ல, ஓருவர், தாய்மொழி, தமிழ் இலக்கியம், பக்தி இலக்கியம் போன்றவற்றில் அடிப்படை அறிவும் புலமையும் பெற்றிருக்க வேண்டும் என வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தினார்.

சுவாமி ஞானப்பிரகாசர் மறைவு

1875ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் என்னும் ஊரில் பிறந்த அவர் 1947ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி அதே ஊரிலுள்ள மானிப்பாய் மருத்துவ மனையில் மரணமானார். அவரது 60வது வயதில் அவருக்கு ஏற்பட்டிருந்த நோயினால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உண்டாகியிருந்ததென்றாலும் அந்த ஆபத்திலிருந்து அவர் குருமார் குறைவாயிருந்த அந்நாட்களில், கோயில் அனுசாரங்களும் குறைவாயிருந்ததால், ஞாயிறு பூசைத் தியானத்துக்கு மட்டுமே மக்கள் கோவிலுக்கு வந்து போவார்கள். ஞானப்பிரகாசர் தாம் வாசிக்கும் நூல், பிறருக்கும் உதவட்டும் என எண்ணி இருவரும் யாழ்ப்பாணம் சென்று, மெழுகுதிரி வாங்கி வந்து செபமாலை, பிரார்த்தனை, நல்வாசினை என்று தொடங்கிய போது, மக்களும் இப் பக்தியில் கலந்து கொண்டனர்.

தப்பிப்பிழைத்திருந்தார். ஆனால் 1947ம் ஆண்டில் அவருடைய 72ம் வயதில் அவரைப் பிடித்திருந்த நெருப்புக்காய்ச்சல் அவருடைய உயிரை விட்டுவைக்கவில்லை.

நூற்பட்டியல்

1. யார் இந்த - புலவர் ச. தம்பிமுத்துப்பிள்ளை (வாழ்க்கைச் சரிதம்)
- நீ. பி. அருளானந்தம். திருமகள் பதிப்பகம்
2. நெஞ்சே நனை., கலாநிதி, செவாலியர், தமிழ்க்கங்கை., இளவாலை - அமுது. மணிமேகலைப் பிரசுரம். தபால் பெட்டி 1447, 7 தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை. - 17

Visit Trincomalee

Trincomalee, ancient Gokanna, town and port, Sri Lanka, on the island's northeastern coast. It is situated on a peninsula in Trincomalee Bay—formerly called Koddiiyar (meaning "Fort by the River") Bay—one of the world's finest natural harbours.

Trincomalee was in early times a major settlement of Indo-Aryan immigrants. The Temple of a Thousand Columns (also called Koneswaram Temple), located at the extremity of the peninsula, came into use as a Hindu temple sometime in the 7th century or earlier. The first Europeans to occupy the town were the Portuguese in the 17th century; they razed the temple, using its stone to construct a fort. The port's harbour changed hands repeatedly among the Dutch, French, and British until the British gained lasting possession of it in 1795. Trincomalee's importance as a major British base was heightened after the Japanese ousted the British from Singapore in World War II; the Japanese bombed the town in 1942. The British continued to hold the harbour after Sri Lanka's independence but relinquished it in 1957.

The port of Trincomalee is no longer important commercially, though in the 1960s congestion and labour problems at Colombo, Sri Lanka's commercial capital and chief port, caused some trade to be routed through it. Tourism has become an important component of the local economy. The town is a rail terminus and has good road connections with the rest of Sri Lanka. In December 2004 a large tsunami triggered by an undersea earthquake near Indonesia killed hundreds of people in Trincomalee and caused widespread destruction there. Pop. (2007 prelim.) 51,624.

About Trincomalee District

Trincomalee is a port city on the east coast of Sri Lanka. The Bay of Trincomalee's harbour is renowned for its large size and security; unlike every other in the Indian Sea, it is accessible to all types of craft in all weathers. The beaches are used for surfing, scuba diving, fishing and whale watching. The city also has the largest Dutch fort in Sri Lanka. It is home to major Sri Lankan naval bases and a Sri Lankan Air Force base.

Most of the Tamils and Sinhalese believe that this place is sacred to them and they are the indigenous people of the area. Trincomalee and its environs have both Hindu and Buddhist sites of historical importance. These sites are sacred to the Hindus and Buddhists.



TO ADVERTISE HERE
CALL: 416-697-0126